

## தவக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு

### மூன்றாம் ஆண்டு

#### திருப்பலி முன்னுரை

‘இவரே என் அன்பார்ந்த மைந்தன்; இவர் குரலுக்கு செவிசாயங்கள்’ என்று இறை மைந்தனின் குரலைக் கேட்டு அதன்படி நடக்க காலம் தவக்காலம் இரண்டாம் ஞாயிறு திருப்பலி நம்மை அழைக்கின்றது. நமது மீட்பின் பாதையில் பயணிக்க இயேசுவின் ஒளியும் அவரது குரலும் நம்முன் செல்லட்டும். அவரது குரலுக்கு ஏற்ப நம் கால்கள் பின்தொடரட்டும்.

‘வானின் விண்மீன்களைப் போல உன் வழிமரபைப் பெருகச் செய்வேன்’ என்று ஆபிரகாம் மீது தம் ஆசீரைப் பொழிகின்றார் இறைவன். இதை ஆபிரகாம் புரிந்து கொள்ள ஏதுவாக ஆபிரகாமின் பலிகளை இறைவன் விரும்புகின்றார். இத்தகைய ஆசீருக்கு அடிப்படையான காரணம் என்னவென்றால், ஏன் என்று சற்றும் யோசிக்காமல் இறைவனின் வார்த்தைக்குப் பணிந்து நின்ற ஆபிரகாமின் விசுவாசம்தான். ஆபிரகாம் போல் நாமும் விசுவாசத்தில் உறுதியாய் இருக்க இப்பலியில் மன்றாடுவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘நான் தேர்ந்து கொண்டவர் இவர்’ என்று எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைகள் பேதுருவுக்கும் நமக்கும் வெளிப்படுத்தப்படுகின்றது. இவ்வார்த்தைகளில் கலந்துள்ள ஜீவன் வெளிப்படுகின்றது. நம்மில் இந்த ஜீவனை கண்டு உணர நாம் அழைக்கப்படுகிறோம்.

பேதுரு இவ்வுலகில் வாழ்வதற்கு கூடாரம் அமைப்போம் என்று உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கு தம்மை ஈடுபடுத்துகின்றார். நிலைவாழ்வு தரும் இயேசு நம்மோடு இருக்கையில் மற்ற காரியங்கள் அதனதன்படி நிறைவேறும் என்பதை சற்றே மறந்தவர் ஆகிறார். நாமும் பல வேலைகள் பல வேளைகளில் இது போன்று தான் நடந்து கொண்டு இருக்கின்றோம்.

தவக்காலம் என்பது மனமாற்றத்தின் காலம், இறை இரக்கத்தின் காலம். எனவே சரியான பாதைகளைத் தேர்ந்தெடுத்து இறைவனோடு இணைந்து நடக்க இப்பலியில் வேண்டுவோம்.

#### மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. அடிமைத்தனத்திலிருந்து எம் முன்னோரை மீட்ட இறைவா!

எம் திரு அவையில் பரவிக் கிடக்கும் அடிமைத்தனங்களை அடையாளம் கண்டு, அவற்றைக் களைந்து, எல்லோருக்கும் சமமாக இறை நீதி கிடைத்திட தேவையான பணிகளை எம் திரு அவைத் தலைவர்கள் ஆற்றிட அருள் தர வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

2. ஒளியின் பாதையில் நடக்க அழைப்பவரே எம் இறைவா!

இருளுக்குரிய தீச்செயல்களையும் இவ்வுலக இச்சைக்கு காரணமான தவறுகளையும் விலக்கி, நற்பண்புகளைக் கொண்டு, ஒளியின் பாதையில் நடக்க உமதருளைப் பொழிய வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

3. நற்செயல்கள் புரிவதெற்கென்றே எம்மைப் படைத்தவரே எம் இறைவா!

எங்களால் இயன்ற உதவியைப் பிறருக்கு செய்ய முன்வரவும், பிறருடைய துன்பங்களில் உடனிருந்து தாராள மனதுடன் உதவிகள் செய்து நற்கனி கொடுக்கும் மரங்களாக வாழ வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

4. இரக்கமே உருவான எம் இறைவா!

அக்னி சுட்டெரிக்கும் கோடை வெயிலை அனுபவிக்கும் நாங்கள், உமது கருணையால் மழையை பெற்றிடவும், இக்கோடையில் வரும் நோய்களிலிருந்து சிறியவர்கள், பெரியவர்கள் யாவரும் காக்கப்படவும், இதமான சூழலை பெற்றிடவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

5. நம்பிக்கையின் ஊற்றே எம் இறைவா!

எம் பகுதிவாழ் மக்களை உம் கரத்தில் தருகிறோம். தேவையான மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பவும், குடும்ப சமாதானம், சந்தோஷம் பெருகவும், பொதுத்தேர்வு எழுதும் மாணவ செல்வங்கள் சிறந்த ஞானத்தோடு எழுதவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உம் அருளால் பெற்று மகிழவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

**நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.**

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

[info.arulvakku@gmail.com](mailto:info.arulvakku@gmail.com); + 91 944 314 0660; [www.arulvakku.com](http://www.arulvakku.com)